7. அறிவிப்புகள்—தொடர்ச்சி.

(ஈ) உறுப்பினர்களுக்குத் தேநீரும், மதிய உணவும் வழங்குதல்

மாண்புமிகு பேரவைத் தலைவர்: பேரவைக்கு ஓர் அறிவிப்பு. இன்று சட்டமன்றப் பேரவை மண்டபத்தை ஒட்டிய பகுதியில் உறுப்பினர்களுக்குத் தற்போது தேநீரும், பின்னர் மதிய உணவும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

8. மானியக் கோரிக்கைகள், 2001-2002, விவாதமும் வாக்கெடுப்பும்—தொடர்ச்சி.

(அ) கோரிக்கை எண் 3 – இயக்கூர்திகள் குறித்த சட்டங்கள் – நிருவாகம்

(ஆ) கோரிக்கை எண் 39 – சாலைப் போக்குவரத்துப் பணிகள்

(இ) கோரிக்கை எண் 57 – சாலைப் போக்குவரத்துப் பணிகள் குறித்த மூலதனச் செலவு

(அ) கோரிக்கை எண் 3 – இயக்கூர்திகள் குறித்த சட்டங்கள்– நிருவாகம்

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *2001-2002* ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கைகள் மீது விவாதமும் வாக்கெடுப்பும். மானியக் கோரிக்கை எண் *3* - இயக்கூர்திகள் குறித்த சட்டங்கள்–நிருவாகம், மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர்.

மாண்புமிகு திரு. நயினார் நாகேந்திரன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

"இயக்கூர்திகள் குறித்த சட்டங்கள் - நிருவாகம் பற்றிய 3ஆம் எண் மானியக் கோரிக்கையின்கீழ் ரூ.*39,06,61,000*-க்கு மேற்படாத தொகை அரசுக்கு வழங்கப்பெற வேண்டும்"

எனக் கோருகிறேன்.